

+2 கணக்குப்பதிவியல் 2ஆம் இடைப்பருவத்தேர்வு நவ -24
சரியான விடை 15X1=15

1. (ஈ) காப்பு முதல்
2. (அ) பத்திர முனைமக் கணக்கு
3. (ஆ) முதலினக் காப்பு கணக்கிற்கு
4. (இ) பங்கு முதல் க/கு
5. (இ) பங்கொன்று ரூ3
6. (இ) போக்குப் பகுப்பாய்வு என்பது ஓராண்டில் தொகைகளில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்தல்
7. (அ) பணம் சாரா
8. (ஆ) +50%
9. (ஆ) நடைமுறை முதல்
10. (இ) போக்கு பகுப்பாய்வு

ஏதேனும் 4 வினாக்களுக்கு விடையளி 4X2=8

11. பங்குகள் ஏன் ஒதுப்பிழப்பு செய்யப்படுகின்றன? ஒதுக்கீடு அல்லது அழைப்பு பணம் செலுத்த தவறினால் அப்பங்குகள் ஒதுப்பிழப்பு (பறிமுதல்) செய்யப்படும். ஒதுப்பிழப்பு செய்த பின் பங்கு முதல் குறைக்கப்படும்.

12. மிகைஒப்பம்: வெளியிட்ட பங்குகளை விட விண்ணப்பிக்கப்பட்ட பங்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் அது மிகை ஒப்பம் எனப்படும். எகா:- வெளியிடப்பட்ட பங்குகளின் எண்ணிக்கை 50000 விண்ணப்பம் பெறப்பட்ட பங்குகளின் எண்ணிக்கை 60000 எனில் மிகை ஒப்பம் 10000 பங்குகள்.

13. நிதிநிலை அறிக்கைகள்: ஒரு கணக்காண்டின் இறுதியில் வியாபாரத்தின் முடிவுகள் மற்றும் நிதிநிலையை அறிந்து கொள்ள தயாரிக்கப்படும் அறிக்கை நிதிநிலை அறிக்கைகள் எனப்படும். வியாபார நிறுவனங்களால் தயாரிக்கப்படும் வருமான அறிக்கை மற்றும் இருப்புநிலைக் குறிப்பு ஆகியவை நிதிநிலை அறிக்கைகள் ஆகும்.

14. குமார் வரையறு பொது அளவு வருமான அறிக்கை

விவரம்	தொகை	விற்பனைமூலம் பெ வருவாயில்சதவீதம்
விற்பனை மூலம் பெற்ற வருவாய்	500000	100
கூட்டுக:- இதர வருமானம்	20000	4
மொத்த வருவாய்	520000	104
கழிக்க:- செலவுகள்	300000	60
வரிக்கு முன்னர் உள்ள இலாபம்	220000	44

15. சாரா நிறுமத்தின் குறிப்பேட்டுப் பதிவுகள்

விவரம்	பற்று	வரவு
வங்கி க/கு ப	100000	
நேர்மை பங்கு விண்ணப்ப க/கு		100000
நேர்மை பங்கு விண்ணப்ப க/கு ப	100000	
நேர்மைப் பங்கு முதல் க/கு		100000

16. அனு வரையறு நிறுமத் போக்குப் பகுப்பாய்வு

விவரம்	ஆயிரங்களில்			போக்கு சதவீதங்		
	வரு 1	வரு 2	வரு 3	வரு 1	வரு 2	வரு 3
பங்கு மூலதனம் பெ						
பங்குதாரர் நிதி	500	550	600	100	110	120
நீண்ட காலப் பொறு	200	250	240	100	125	120
நடப்பு பொறுப்புகள்	100	80	120	100	80	120
மொத்தம்	800	800	960	100	100	120

ஏதேனும் 4 வினாக்களுக்கு விடையளி : 4X3=12

17. அடிப்படை	சாதாரண பங்குகள்	முன்னுரிமை பங்குகள்
பங்காதாயம் வழங்குதல்	முன்னுரிமை பங்குகளுக்கு வழங்கிய பின் வழங்கப்படும்.	பங்காதாயம் பெறுவதில் முன்னுரிமை
பங்காதாய வீதம்	இலாபத்திற்கு ஏற்ப மாறுதல்	நிலையான விழுக்காடு மட்டுமே வழங்கப்படும்.
பங்கு மாற்றும் தன்மை	பங்கு மாற்றும் தன்மை இல்லை	சாதாரண பங்குகளாக மாற்ற முடியும்.

18. ரொக்க ஓட்ட பகுப்பாய்வு குறித்து சிறுகுறிப்பு வரையவும்.

ஒரு குறிப்பிட்ட காலத்தில் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமானவற்றை வெளிப்படுத்தும் அறிக்கை ஆகும். ரொக்கம் என்பது கை ரொக்கம், வங்கி ரொக்கம் மற்றும் குறுகிய கால முதலீடுகள் ஆகும்.

19. விகிதப் பகுப்பாய்வின் நோக்கங்களை விளக்கவும்.

கணக்கியல் தொகைகளை சுருக்கமாக கூற. நிதி நிலை அறிக்கைகள் பகுப்பாய்வு செய்வதற்கு வழிவகை செய்கிறது. இயக்க செயல் திறனை பகுப்பாய்வு செய்ய. திட்டமிடுதல் மற்றும் முன்கணித்தலுக்கு உதவும். நிறுவனத்திற்கு உள்ளே மற்றும் வெளியே ஒப்பீட்டு பார்க்க

20. கௌதம் நிறுமத்தின் குறிப்பேட்டுப் பதிவுகள்

விவரம்	பற்று	வரவு
நேர்மைப் பங்கு முதல் க/கு ப	5000	
நேர்மைப்பங்கு மு ம இறுதிஅ க/கு		1000
பங்கு ஒதுப்பிழப்பு க/கு		4000
வங்கி க/கு ப	4000	
பங்கு ஒதுப்பிழப்பு க/கு ப	1000	
நேர்மைப் பங்கு முதல் க/கு		5000
பங்கு ஒதுப்பிழப்பு க/கு ப	3000	
முதலினக் காப்பு க/கு		3000

21. முத்து நிறுமத்தின் ஒப்பீட்டு இருப்புநிலைக் குறிப்பு

விவரம்	17-18	18-19	கூ(+)/கு(-)	சத(+)-
I.ப. மூலதனம் ம பொறு				
பங்குதாரர் நிதி	400000	440000	+40000	+10
நீண்ட கால பொறுப்பு	150000	165000	+15000	+10
நடப்புப் பொறுப்புகள்	75000	82500	+7500	+10
மொத்தம்	625000	687500	+62500	+10
II. சொத்துக்கள்				
நிலைச் சொத்துக்கள்	500000	600000	+100000	+20
நடப்புச் சொத்துக்கள்	125000	87500	-37500	-30
மொத்தம்	625000	687500	+62500	+10

22. குறிப்பேட்டுப் பதிவுகள்

விவரம்	பற்று	வரவு
பங்கு முதல் ம இறுதி அ க/கு ப	30000	
பங்கு முதல் க/கு		30000
வங்கி க/கு ப	29800	
அழைப்பு நிலுவை க/கு ப	200	
பங்கு முதல் ம இறுதி அ க/கு		30000

அனைத்து கேள்விகளுக்கும் விடையளி: 2X5=10

23.அ. ஜாய் நிறுமத்தின் குறிப்பேட்டுப் பதிவுகள்

விவரம்	பற்று	வரவு
வங்கி க/கு ப	45000	
நேர்மை பங்கு விண்ணப்ப க/கு		45000
நேர்மை பங்கு விண்ணப்ப க/கு ப	45000	
நேர்மைப் பங்கு முதல் க/கு		45000
நேர்மை பங்கு ஒதுக்கீட்டு க/கு ப	27000	
நேர்மைப் பங்கு முதல் க/கு		27000
வங்கி க/கு ப	27000	
நேர்மை பங்கு ஒதுக்கீடு க/கு		27000
நேர் பங்கு முதல் ம இறுதி அ க/கு ப	18000	
நேர்மைப் பங்கு முதல் க/கு		18000
வங்கி க/கு ப	18000	
நேர் பங்கு முதல் ம இறுதி அ க/கு		18000

23.ஆ. விஸ்வநாத் நிறுமத்தின் குறிப்பேட்டுப் பதிவுகள்

விவரம்	பற்று	வரவு
வங்கி க/கு ப	60000	
நேர்மை பங்கு விண்ணப்ப க/கு		60000
நேர்மை பங்கு விண்ணப்ப க/கு ப	40000	
நேர்மைப் பங்கு முதல் க/கு		40000
நேர்மைப் பங்கு விண்ணப்ப க/கு ப	20000	
வங்கி க/கு		20000
நேர்மை பங்கு ஒதுக்கீட்டு க/கு ப	100000	
நேர்மைப் பங்கு முதல் க/கு		60000
பத்திர முனைமக் க/கு		40000
வங்கி க/கு ப	60000	
நேர்மை பங்கு ஒதுக்கீடு க/கு		60000
நேர் பங்கு முதல் ம இறுதிஅ க/கு ப	100000	
நேர்மைப் பங்கு முதல் க/கு		100000
வங்கி க/கு ப	100000	
நேர் பங்கு மு ம இறுதிஅ க/கு		100000

24.அ. கவிதா வரையறு நிறும போக்குப் பகுப்பாய்வு

விவரம்	இலட்சத்தில்			போக்கு சதவீதங்		
	15-16	16-17	17-18	15-16	16-17	17-18
விற்பனை மூலம் வ	100	125	150	100	125	150
(கூ) இதர வருமான	20	25	30	100	125	150
மொத்த வருமானம்	120	150	180	100	125	150
(கழி) இதர செலவு	100	120	80	100	120	80
வரிக்கு முன்னர் லா	20	30	100	100	150	500
(க)வருமா வரி 30%	6	9	30	100	150	500
வரிக்கு பின்னர் லா	14	21	70	100	150	500

24.ஆ. சர்மிளா வரையறு பொதுஅளவு இருப்புநிலைக்குறிப்பு

விவரம்	சர்மிளா நிறுமம்		சங்கீதா நிறுமம்	
	தொகை	விழுபெவ%	தொகை	விவெ%
பங்குமூ மற் பொறு				
பங்குதாரர் நிதி	500000	50	1100000	55
நீண்ட காலப் பொறு	400000	40	700000	35
நடப்புப் பொறுப்பு	100000	10	200000	10
மொத்தம்	1000000	100	2000000	100
சொத்துக்கள்				
நிலைச் சொத்துக்	6500000	65	1800000	90
நடப்புச் சொத்துக்	3500000	35	200000	10
மொத்தம்	1000000	100	2000000	100

25.அ. பங்குகளை முகமதிப்பில் வெளியிடும் போது

விவரம்	பற்று	வரவு
அறைகலன் க/கு ப	440000	
சுகுணா நிறுவனக் க/கு		440000
சுகுணா நிறுவனக் க/கு ப	440000	
நேர்மைப் பங்கு முதல் க/கு		440000
அறைகலன் க/கு ப	440000	
சுகுணா நிறுவனக் க/கு		440000
சுகுணா நிறுவனக் க/கு ப	440000	
நேர்மைப் பங்கு முதல் க/கு		400000
பத்திர முனைமக் க/கு		40000

25.ஆ. அப்துல் வரையறு ஒப்பீட்டு வருமான அறிக்கை

விவரம்	15 - 16	16 - 17	கூ(+)/கு(-)	சத(+)-
விற்பனை மூலம் பெ.வரு	300000	360000	+60000	+20
கூட்:-இதர வருமானங்கள்	100000	60000	-40000	-40
மொத்த வருமானம்	400000	420000	+20000	+5
கழி:- செலவுகள்	200000	180000	-20000	-10
வரிக்கு முன்னர் இலாபம்	200000	240000	+40000	+20
கழிக்க:- வருமானவரி	60000	72000	+12000	+20
வரிக்கு பின்னர் இலாபம்	140000	168000	+28000	+20